

JSW Steel profit falls 90%, below Street estimates

RAJESH KURUP
Mumbai, January 20

JSW STEEL, THE flagship company of the diversified JSW Group, has posted an 89.50% fall in consolidated net profit at ₹474 crore for the third quarter ended December 2022, impacted mainly by subdued exports.


The steel manufacturer had posted a net profit of ₹4,516 crore during the same quarter of the previous fiscal.

During the reporting quarter, the company's revenue from operations rose 2.79% to ₹39,134 crore from ₹38,071 crore recorded in the same period of year-ago fiscal. A consensus estimate of Bloomberg analysts was expecting the firm to post a net profit of ₹1,104.70 crore (11 brokers) on revenues of ₹3,960.10 crore (12 brokers). The net profit was mainly impacted by export duties on finished steel products imposed in May 2022, which led to subdued exports (a 62% fall year-on-year and a 31% fall quarter-on-quarter).

During the third quarter, exports from India stood at 1.14 million tonne, lower by

Q3 report card

(₹ crore)




55.7% year-on-year and 19.2% quarter-on-quarter, the company said in a statement.

However, the removal of export duties in November should improve the competitiveness of the Indian steel industry in the global markets going forward, JSW Steel said in a statement.

During the quarter, the combined crude steel production of JSW Steel stood at 6.24 million tonne, a 10% rise from sequential second quarter, mainly due to the ramp-up at the Dolvi plant.

During the quarter, the Dolvi



phase-II expansion achieved capacity utilisation of 85%, compared with 80% in Q2 of FY23.

The restarting of facilities at JSW Ispat Special Products after a maintenance shutdown that had started in second quarter and ongoing ramp-up of Bhushan Power & Steel Ltd (BPSL) to 3.5 MTPA from 2.75 MTPA also contributed to the higher production. The Phase-II expansion at BPSL to 5 MTPA from 3.5 MTPA remains on track for completion by FY24, it added.

The 5 MTPA brownfield expansion at Vijayanagar is

progressing well, with civil works underway at the site.

The project is expected to be completed by FY24-end. JSW Steel's Q3 capex spend was at ₹4,114 crore and that for the nine-months of FY23 was at ₹10,707 crore. This was against the revised capex spend of ₹15,000 crore for FY23.

Outlook

In India, the fundamental growth drivers remain robust and the government's focus on infrastructure is expected to continue in the upcoming Budget. However, the global economic outlook remains uncertain on the back of policy tightening by central banks and the impact from the ongoing conflict in Ukraine.

While supply chains have improved and inflation across major global economies is cooling off, there is a risk of a mild recession during 2023 in the developed markets.

Reversal of zero-Covid strategy in China and expected reopening, and declining inflation globally, should provide tailwinds to global growth in the second half of CY 2023, it added.

JSW Energy profit falls 42% to ₹186.74 crore

RAJESH KURUP
Mumbai, January 20

INDUSTRIALIST SAJJAN JINDAL-LED JSW Energy has posted a 41.79% fall in consolidated net profit at ₹186.74 crore for the third quarter ended December 31, impacted mainly by lower merchant sales. In comparison, the company had posted a net profit of ₹320.82 crore for the same period of the previous financial year.

During the quarter under review, the company's consolidated total income rose 18.41% to ₹2,349.73 crore from ₹1,984.34 crore recorded in the comparable year-ago period. The rise in total revenue was due to higher realisation (as higher fuel costs are passed through in nature for long-term power purchase agreements), the company said in a statement.

A consensus estimate of Bloomberg analysts was expecting the firm to post a consolidated net profit of ₹300.20 crore (4 brokers) on revenues of ₹2,049.20 (4 brokers).

JSW Energy's consolidated Ebitda for the reporting quarter fell 18% on a year-on-year basis to ₹727 crore due to lower short-term sales, while that for nine months of the fiscal was up 5% at ₹2,936 crore. The Q3 Ebitda was lower mainly due to lower short-term sales on a year-on-year basis, partly offset by contribution from Vijayanagar Solar and higher other income in the quarter, it added.


The company's financial costs during the quarter rose by 9% to ₹214 crore due to additional borrowings (on ongoing growth capex) and increase in weighted average cost of debt to 8.29% with the rising rates cycle.

The company's net generation from various plants fell to 4,274 million units in Q3, compared with 4,496 million units.

Long term sales during the quarter were flat at 4.2 billion units on a year-on-

Hit by lower sales

(₹ cr)



year basis, as incremental generation from Vijayanagar Solar (225 MW) and SECIX (27 MW) was offset by lower hydro generation (due to weaker hydrology year-on-year). The short-term sales during the quarter stood at 95 million units versus 323 million units in Q3 FY22 due to lower merchant market sales.

The overall net generation stood at 4.3 billion units lower by 5% due to lower merchant market sales in the quarter, it added.

The company is pursuing a growth strategy to expand its installed capacity to 10 GW by FY25 and 20 GW by FY30, along with foraying into energy products and services. With current locked-in capacity of 9.9 GW, JSW Energy is expected to achieve its FY25 capacity target well ahead of the timelines.

Currently, 2.2 GW of greenfield renewable energy capacity is under construction in full swing, it said.

Its acquisition of Mytrah RE 1,753 MW assets is expected to close in Q4, and the 700 MW buy of Ind-Barath through bankruptcy process has been completed.

NCLT directs lenders to maintain status quo on RCap matter

PRESS TRUST OF INDIA
Mumbai, January 20

THE NATIONAL COMPANY Law Tribunal (NCLT) on Friday directed the lenders of Anil Ambani-promoted Reliance Capital to maintain the status quo and asked all applicants to submit written notes.

The tribunal on Wednesday postponed the second auction for Reliance Capital, which was scheduled for January 19, to January 23 (Monday) as the NCLT Mumbai bench could not complete the hearing of arguments of all applicants.

The NCLT Mumbai bench, led by Justice Shyam Babu Gautam and Justice Pradeep Narhari Deshmukh, has been hearing the applicants on a day-to-day basis since January 9, when Torrent Investments approached the tribunal seeking to halt the Committee of Creditors's move for a second round of auction or 'Challenge Mechanism'. After the hearing was completed on Friday, applicants including the CoC represented by Kapil Sibal, Torrent Investments represented by Darius Khambata, IHL represented by (Hinduja), represented by Harish Salve and Abhishek Manu Singhvi among others wished to further file written notes on the same.

Hence, the tribunal directed all the applicants to submit their written notes and to keep all procedures that were to take place on Monday, on hold.

Torrent Investments had filed a plea seeking the tribunal to quash the lenders' plans to hold a fresh auction for the takeover of the Anil Ambani-promoted Reliance Capital.

Torrent Investments was the highest bidder offering ₹8,640 crore.

LTIMindtree posts 16% fall in profit on merger costs, declares dividend of ₹20

AYUSHMAN BARUAH
Bengaluru, January 20

IT SERVICES FIRM LTIMindtree on Friday posted its first earnings as a combined listed entity post merger of L&T Infotech (LTI) and Mindtree.

It reported a 15.8% sequential decline in net profit due to one-time costs related to integration of the two companies, the management said during the earnings call.

However, the firm's Q3 net profit was up 4.7% year-on-year to ₹1,000.7 crore, beating consensus Bloomberg estimates of ₹930.10 crore. The company's revenues for the December quarter rose 4.8% sequentially to ₹8,620 crore, making it India's sixth-largest IT services company by earnings.

Revenues were also higher than the consensus Bloomberg estimates of ₹5,058.30 crore. The dollar revenue grew 14% annually and 2.4% sequentially in constant currency to \$1.04 billion on the back of broad-based growth.

The company's board has recommended an interim dividend of ₹20 per equity share. The record date has been fixed as January 31, 2023.

"The combined entity has started out with a \$1 billion quarterly revenue run rate, a top-quartile constant currency year-over-year revenue growth of 16.3%, and a robust



order inflow of \$1.25 billion... Clients are cautious in finalising their technology budgets but the long-term investments continue," said Debashis Chatterjee, chief executive officer and managing director of LTIMindtree.

Going forward in FY24, LTIMindtree expects to see more of the "cost take-out deals" that focus on creating efficiencies, Chatterjee said. Operating margins for the December quarter narrowed to 13.9% from 17.5% in the preceding three months.

Analysts at Motilal Oswal Financial Services see the complementary vertical presence at LTI and Mindtree as one of the key long-term benefits for the combined entity. Banking, financial services & insurance (BFSI) contributed 47% to LTI's revenue and about 18% to Mindtree's revenue, while Techintree contributed about 43% to Mindtree's revenue and 12% to LTI's topline.

www.ltimindtree.com



LTIMindtree Limited

(Formerly Larsen & Toubro Infotech Limited)

Registered Office: L&T House, Ballard Estate, Mumbai - 400 001; Tel: (91 22) 6752 5656; Fax: (91 22) 6752 5893.
E-mail: investor@ltimindtree.com; Website: www.ltimindtree.com; Corporate Identity Number: L72900MH1996PLC104693

EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2022

Particulars	Consolidated					
	Quarter ended			Nine months ended		Year ended
	December 31 2022	September 30 2022	December 31 2021	December 31 2022	December 31 2021	March 31 2022
	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
Total income	87,718	83,889	70,468	249,825	195,232	268,745
Net profit before tax	13,106	15,630	14,092	43,473	38,132	52,939
Net profit after tax	10,007	11,890	10,501	32,962	28,409	39,500
Total comprehensive income	9,305	7,503	11,778	24,470	30,803	41,263
Equity share capital	296	296	296	296	296	296
Earnings Per Share (not annualized) (Face value of ₹ 1/- each)						
a) Basic (in ₹)	33.83	40.16	35.53	111.42	96.17	133.67
b) Diluted (in ₹)	33.78	40.11	35.44	111.26	95.92	133.35

Particulars	Standalone					
	Quarter ended			Nine months ended		Year ended
	December 31 2022	September 30 2022	December 31 2021	December 31 2022	December 31 2021	March 31 2022
	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
Total income	84,800	80,691	67,522	240,420	187,157	257,340
Net profit before tax	12,612	14,955	13,721	41,845	37,797	52,069
Net profit after tax	9,650	11,289	10,268	31,652	28,415	39,123
Total comprehensive income	8,391	7,151	11,630	22,887	30,813	40,742
Equity share capital	296	296	296	296	296	296
Earnings Per Share (not annualized) (Face value of ₹ 1/- each)						
a) Basic (in ₹)	32.62	38.18	34.75	107.04	96.23	132.46
b) Diluted (in ₹)	32.58	38.12	34.67	106.89	95.98	132.14

Note:

- The consolidated and standalone financial results of the Company for the quarter and nine months ended December 31, 2022 have been subjected to limited review by the statutory auditors. The results have been reviewed by the Audit Committee of the Board and approved by the Board of Directors at its meeting held on January 20, 2023.
- The above is an extract of the detailed format of the unaudited financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the unaudited consolidated financial results and the unaudited standalone financial results for the quarter and nine months ended December 31, 2022 are available on the Stock Exchanges website of BSE (www.bseindia.com/corporates), NSE (www.nseindia.com/corporates) and Company's website at www.ltimindtree.com/investors.
- Results for the quarter and nine months ended December 31, 2022 are in compliance with Indian Accounting Standards (Ind AS) as notified by the Ministry of Corporate Affairs.
- The Scheme of Amalgamation and Arrangement under Sections 230 - 232 and other applicable provisions of the Companies Act, 2013 for amalgamation of Mindtree Limited ('Amalgamating Company') with the Company ('Scheme') was sanctioned by Hon'ble National Company Law Tribunal (NCLT) Mumbai Bench vide order dated September 19, 2022, and Bengaluru Bench vide order dated November 04, 2022 and November 10, 2022. The Scheme has become effective on November 14, 2022, upon filing of the certified copy of the orders passed by NCLT with the relevant Registrar of Companies. In terms of the Scheme, the name of the Company has been changed from 'Larsen & Toubro Infotech Limited' to 'LTIMindtree Limited' w.e.f. November 15, 2022, and all the assets, liabilities, reserves and surplus of the Amalgamating Company have been transferred to and vested in the Company. Consequently on the Scheme coming into effect and in accordance with the Share Exchange Ratio enshrined in the Scheme, on November 25, 2022, the Company has allotted its 120,417,607 equity shares of ₹ 1/- each (fully paid-up) to the equity shareholders of erstwhile Mindtree Limited as on the 'Record Date' fixed for the said purpose. The amalgamation has been accounted under the 'pooling of interests' method in accordance with Appendix C of Indian Accounting Standard ("Ind AS") 103 'Business Combinations' on the carrying value of the assets and liabilities of the Amalgamating Company as included in the financial statements of the Amalgamating Company. Accordingly, comparatives have been restated to give effect of the amalgamation from the beginning of the previous year.
- The Board of Directors at its meeting held on January 20, 2023, has declared an interim dividend of ₹ 20 per equity share (Face value ₹ 1).
- Figures for the previous periods have been regrouped and reclassified wherever necessary, to conform to the classification of the current period.

for LTIMindtree Limited

Place: Mumbai, India
Date : January 20, 2023

Debashis Chatterjee
Chief Executive Officer & Managing Director

Adfactors 498



HATSUN AGRO PRODUCT LIMITED

CIN: L15499TN1986PLC012747

Regd. office: No.41 (49), Janakiram Colony Main Road, Janakiram Colony, Arumbakkam, Chennai - 600 106.
Tel: 044-43659999 | Fax: 044-43659998 | Email: secretarial@hap.in | Website: www.hap.in

UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER & NINE MONTHS ENDED DECEMBER 31ST, 2022

(₹ in Lakhs except EPS)

S.No.	Particulars	Quarter ended 31 st December, 2022 Unaudited	Quarter ended 30 th September, 2022 Unaudited	Quarter ended 31 st December, 2021 Unaudited	Nine Months ended 31 st December, 2022 Unaudited	Nine Months ended 31 st December, 2021 Unaudited	Year ended March 31, 2022 Audited
1.	Total Income from operations	1,69,563.42	1,75,079.38	1,58,073.23	5,46,644.23	4,75,286.32	6,38,017.51
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary Items)	6,317.54	5,781.64	5,946.40	19,167.47	23,926.37	27,538.14
3.	Net Profit/(Loss) for the period before Tax (after Exceptional and/ or Extraordinary Items)	6,317.54	5,781.64	5,946.40	19,167.47	23,926.37	27,538.14
4.	Net Profit/(Loss) for the period after Tax (after Exceptional and/ or Extraordinary Items)	4,643.62	4,248.22	4,784.16	14,087.03	18,826.88	21,790.94
5.	Total Comprehensive Income for the period	4,643.62	4,248.22	4,784.16	14,087.03	18,852.96	21,659.30
6.	Paid-up Equity share capital (Face value of Re. 1/- per share)	2,156.02	2,156.02	2,156.02	2,156.02	2,156.02	2,156.02
7.	Reserves (excluding Revaluation Reserve as shown in the audited Balance Sheet of previous year)						1,08,720.49
8.	Earnings per share (of Re.1/- each) (Not annualized):						
	a. Basic	2.12	1.94	2.18	6.42	8.60	9.88
	b. Diluted	2.12	1.94	2.18	6.42	8.60	9.88

Note:

The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the website of the Stock Exchange(s) (www.bseindia.com and www.nseindia.com) and the Listed Entity (www.hap.in)

Pursuant to the approval of the Board of Directors of the Company at its Meeting held on September 19, 2022 approving the Issue of Equity Shares under Rights Issue for an amount not exceeding Rs.40,000.00 Lakhs, the Rights Issue Committee of the Board, approved the Issue of 71,85,444 Equity Shares of the Company for an amount aggregating to Rs.30,107.02 Lakhs at its Meeting held on December 03, 2022. Final Letter of Offer (LOF) was filed with SEBI and the Stock Exchanges on December 03, 2022. The Rights Issue opened for subscription on December 19, 2022 and closed on January 9, 2023. Based on the number of valid applications, the Rights Issue Committee, at its Meeting held on January 14, 2023 approved the basis of allotment and allotted 71,84,945 Rights Equity Shares to the eligible Shareholders out of the total issued Rights Shares aggregating to 71,85,444. The balance of 499 Rights Equity Shares are kept in abeyance as the determination of the ownership of these equity shares are under Court proceedings.

Place: Chennai
Date: 19th January, 2023

For Hatsun Agro Product Limited
Sd/-

C Sathyan
Managing Director

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை துவக்கியது தி.மு.க.

வீடு வீடாக சென்று அமைச்சர்கள் முத்துசாமி, நேரு வாக்கு சேகரிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அமைச்சர்கள் ச.முத்துசாமி, கே.என்.நேரு ஆகியோர் வீடு வீடாகச் சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.



ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரபல 27-ந்தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. அத்தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இந்நிலையில் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாகவே தி.மு.க.வினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க.வினர் பிரச்சாரத்தை தொடங்கினார்கள். இன்று காலை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரிவித்துள்ளார். தோழமை கட்சியின் வெற்றிக்கு அமைச்சர் முத்துசாமி தலைமையில் தேர்தல் பணியாற்ற வந்து உள்ளோம். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற முழுமையாக உழைப்போம். இந்த ஆட்சியின் ஒன்றரை ஆண்டு கால சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்போம் என்று கூறினார்.

சொத்து வரி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது குறித்த கேள்விக்கு, 'அவர்கள் அரசை விமர்சிப்பது இயற்கையானது. உண்மையில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவு வரி உயர்வு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மக்களும் அதை ஏற்கக்கொண்டனர்' என தெரிவித்தார்.

சென்னை, நெல்லை, தஞ்சை, கோவை, திருவண்ணாமலை தமிழ்நாட்டில் 5 சிவாலயங்களில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை, ஜன.21- தமிழ்நாட்டில் சென்னை, நெல்லை, தஞ்சை, கோவை, திருவண்ணாமலை ஆகிய 5 சிவாலயங்களில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.



முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கோவை மண்டபம், பேரூர், பட்டீஸ்வர சுவாமி கோயில் சார்பாக நடைபெற உள்ள மகா சிவராத்திரி பெருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வர கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆகிய 4 கோயில்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் தலைமையிலான அரசு ஆன்மீக பெருமக்கள் போற்றிடும் வகையில் திருப்பணிகளையும், பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. 1,250 கிராமப்புற கோயில்களுக்கும் 1,250 ஆதிதிராவிடர் பகுதியிலே இருக்கின்ற கோயில்களுக்கும் திருப்பணி மேற்கொள்ள தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.50 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒரு கால பூஜை திட்டத்தை 15 ஆயிரம் கோயில்களில் செயல்படுத்தி அரசு மானியமாக ரூ.170 கோடி வழங்கப்பட்டுள்ளது. 1,500 கோயில்களின் ரூ.1,000 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்ததாவது:- 2022 - 2023-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது "சென்னை மயிலாப்பூர், கபாலீசுவரர் கோயில் சார்பாக மகா சிவராத்திரி பெருவிழா கடந்த ஆண்டு வெகுசிறப்பாக நடத்தப்பட்டு பத்தர்களின் அமோக வரவேற்பினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் 5 சிவாலயங்கள் சார்பாக மகா சிவராத்திரி பெருவிழா நடத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது.

கடந்தாண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பிலே கொண்டாடப்பட்ட மகா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பத்தர்கள் கலந்து கொண்டு அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானைப் பற்றிய புகழை கேட்பதற்கு பேருதவையாக இருந்தது என்ற நிலைப்பாட்டின் காரணமாக இந்தாண்டு முதல் கூடுதலாக கோவை பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோயில், திருநெல்வேலி நெல்லைப்பர்

ஆன்மீக புத்தகங்கள் விற்பனை மேலும், பிரசித்தி பெற்ற கோயிலிலிருந்து பெறப்படுகின்ற பிரசாதங்களை விநியோகிப்பதற்கும், பத்தர்கள் பயன்பெறும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்திவரும், புத்தக விற்பனை நிலையம் அமைத்து ஆன்மீக புத்தகங்கள் விற்பனை செய்திவரும், பழங்கால இசைக் கருவிகளை அரசாங்கத்தில் காட்சி படுத்திவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். ஆன்மீக புத்தகங்கள் விற்பனை மேலும், பிரசித்தி பெற்ற கோயிலிலிருந்து பெறப்படுகின்ற பிரசாதங்களை விநியோகிப்பதற்கும், பத்தர்கள் பயன்பெறும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்திவரும், புத்தக விற்பனை நிலையம் அமைத்து ஆன்மீக புத்தகங்கள் விற்பனை செய்திவரும், பழங்கால இசைக் கருவிகளை அரசாங்கத்தில் காட்சி படுத்திவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். ஆன்மீக புத்தகங்கள் விற்பனை மேலும், பிரசித்தி பெற்ற கோயிலிலிருந்து பெறப்படுகின்ற பிரசாதங்களை விநியோகிப்பதற்கும், பத்தர்கள் பயன்பெறும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்திவரும், புத்தக விற்பனை நிலையம் அமைத்து ஆன்மீக புத்தகங்கள் விற்பனை செய்திவரும், பழங்கால இசைக் கருவிகளை அரசாங்கத்தில் காட்சி படுத்திவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இரட்டை இலைக்குத் தான் ஆதரவ எடப்பாடி - ஓ.பி.எஸ். ஒன்று சேருவதே என் விருப்பம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் பேட்டி

சென்னை, ஜன.21- தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் எடப்பாடி பழனிசாமி அணி நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் இன்று சந்தித்து பேசினார்கள்.

ஒன்றாக சேர முயற்சிகளை எடுப்பேன் என்றும் அவர் கூறினார். புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியுடன் எடப்பாடி பழனிசாமி அணியினர் சந்தித்து ஆதரவு கோரினார்கள். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து ஆதரவு கேட்டார்கள். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையின் முடிவில் எடப்பாடிக்கு ஆதரவு தருவதாக ஜெகன் மூர்த்தி தெரிவித்தார். அண்ணா தி.மு.க மூத்த நிர்வாகிகள் தலைமை அலுவலகத்தில் இன்று காலை முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அதில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனையின் முடிவில் கமலாசாசன் சென்று பா.ஜ.க முடிவிலை தலைவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

சென்னை காவல் துறையின் "காவல் கரங்கள்" திட்டத்திற்கு "ஸ்காச் தங்க விருது"

சென்னை, ஜன. 21- சென்னை காவல்துறையின் "காவல் கரங்கள்" திட்டத்திற்கு ஸ்காச் தங்க விருது வழங்கப்பட்டுள்ளது.



எடுப்பதற்கான செயலி (திட்டம்) ஆகியவை முன்மொழியப்பட்டு விடுகின்றன அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் "காவல் கரங்கள்" திட்டம் 2022-ம் ஆண்டிற்கான "ஸ்காச் தங்க விருது" வென்று சென்னை பெருநகர காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளது. 2022-ம் ஆண்டிற்கான ஸ்காச் விருதுக்காக ஸ்காச் குரூப் நிறுவனம் அறிவிப்பு செய்திருந்த நிலையில், சென்னை பெருநகர காவல் துறையில் இயங்கி வரும் செயல் திட்டங்களான 1.காவல் கரங்கள் (சாலையேரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட, மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்படும், உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை தன்னார்வர்களின் உதவியுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்படும் திட்டம்) 2. சிற்பி (மாணவர்களை நல்வழி படுத்தவும், சட்டத்தை மீறும் குற்றம் இடும் சமுதாயத்தை உருவாக்கவும், அரசு பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு திட்டம்) 3. ஆனந்தம் (பெண் காவலர்கள் தங்கள் பணியிலும் குடும்பத்திலும்

சமநிலை படுத்தி வாழும் பயிற்சி திட்டம்) 4. மகிழ்ச்சி (தற்கொலை எண்ணங்கள் மற்றும் குடிபோதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்காக உளவியல் மறுவாழ்வு திட்டம்) 5.காவலர் விடுப்பு செயலி (காவலர்கள் எளிதில் அனைத்து வகையான விடுப்புகளை

இந்த ஸ்காச் விருது ஆரம்ப நிலை, அரை இறுதி நிலை, இறுதி நிலை என 3 கட்டமாக நடத்தப்பட்டது. இதற்காக நிர்வாக அனைத்து நபர்கள் குழுக்கள் அனைத்து செயல் திட்டங்களையும் மதிப்பீடு செய்தார்கள். அவர்களுக்கான அனைத்து செயல் திட்டங்களும் சென்னை பெருநகர காவல் சார்பாக விரிவாக விளக்கப்பட்டிருந்தது. மேலும் பொதுமக்கள் சார்பாக இணையவழி முறையில் ஒட்டளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பொதுமக்களும் ஒட்டளிக்கின்றனர்.

கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்க சென்னை மெட்ரோ ரெயில் 3வது வழித் தடத்துக்கு சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல்

புதுடெல்லி, ஜன. 21- சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்க சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 3வது வழித்தடமானது மாதவரம் சேமிக்கநல்லூர் வரை 45.8 கி.மீ வழித்தடத்தில் பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு எல்லைவில் மெட்ரோ திட்டம் அமைகிறது. பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆற்றின் மீது CRZ எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மெட்ரோ திட்டம் அமைகிறது. அடையாறு ஆற்றின் கீழே சாங்கப்பாளை அமைத்து பணிகள் மேற்கொள்ள தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெட்ரோ ரெயில் 2ம் கட்டப் பணிகளை பொறுத்தவரை திருமுள்ளல்வாழியில் பகுதியில் 58.33 மீட்டர் தொலைவிற்கு, அதேபோல் மெட்ரோ ரெயில் பகுதியில் 666.3

மீட்டருக்கும், தரமணி பகுதியில் 495.5 மீட்டர் தொலைவிற்கு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற இருக்கிறது. அதேபோல் தற்போது செயல்பாட்டில் இருக்கக்கூடிய மெட்ரோ ரெயில் பணிகளிலையே அதிக ஆழத்தில் இருக்கக்கூடிய மெட்ரோ ரயில் நிலையமாக திருமயிலை மெட்ரோ ரயில் நிலையம் என்பது அமைய இருக்கிறது. 523.6 சதுர மீட்டர் பரப்பளவில் திருமயிலை மெட்ரோ ரயில் நிலையமானது அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் பக்கிங்ஹாம் கால்வாயில் மெட்ரோ ரெயில் பணிகளை மேற்கொள்ள தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் 2வது கட்ட திட்டப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 3 கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த திட்டப்பணிகளில் மெட்ரோ ரெயில் 2ம் கட்டத்தின் 3ம் வழித் தடத்துக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்டப் பணிகளை பொறுத்தவரை திருமுள்ளல்வாழியில் பகுதியில் 58.33 மீட்டர் தொலைவிற்கு, அதேபோல் மெட்ரோ ரெயில் பகுதியில் 666.3

சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்டப் பணிகளை பொறுத்தவரை திருமுள்ளல்வாழியில் பகுதியில் 58.33 மீட்டர் தொலைவிற்கு, அதேபோல் மெட்ரோ ரெயில் பகுதியில் 666.3

ஏல அறிவிப்பு K.DURGARAM PAVN BROKER (PROP D. CHELLA BABU), NO.396, VENKATESAPURAM, PAKKAM VILLAGE & POST TIRUVALLUR TALUK & DISTRICT 602024 என்ற விளாத்தில் உள்ள அடகு வணிகரின் கடைமில் 17/03/2020 முதல் 04/11/2021 வரை அடகு வைத்துக் கொடுக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருட்களின் எலம் 02/10/2023 அன்று காலை 11.00. AM மணிக்கு மேல், அரசு ஒப்புதல் பெற்ற ஏலதாரர் M/S. G. மானக்கந்த ஜெயின் ஏலதாரர் அவர்களால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் துணை வட்டாட்சியர் முன்னிலையில் அடகு வணிகரின் கடைமில் எலம் போடப்படும். P. RAJESH KUMAR JAIN, NO.63, G.N.T. ROAD, GUMMIPOONDI, 601201. என்ற விளாத்தில் உள்ள அடகு வணிகரின் கடைமில் 23/05/2020 முதல் 28/08/2021 வரை அடகு வைத்துக் கொடுக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருட்களின் எலம் 09/02/2023 அன்று காலை 11.00AM மணிக்கு மேல், அரசு ஒப்புதல் பெற்ற ஏலதாரர் M/S. G. மானக்கந்த ஜெயின் ஏலதாரர் அவர்களால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் துணை வட்டாட்சியர் முன்னிலையில் அடகு வணிகரின் கடைமில் எலம் போடப்படும். *****

ஸ்ரீ சாந்திநாத் நிதி லிமிடெட் தலைமை அலுவலகம் : 719, நேருஜி ரோடு, விழுப்புரம், போன் : 222370, 9943612500 தங்க நகை ஏலம் எங்களது நிறுவனத்தில் 02.11.2020 முதல் 31.12.2020 வரை நகைக்கடன் பெற்றுள்ள நபர்கள் கடன் தவணை கடந்தும், நகைகளை திருப்பிக் கொள்ளவில்லை, நகைக்கடன் பெற்ற நபர்களுக்கு பதில்த தபாலில் அனுப்பப்பட்ட நோட்டீஸ்கள் பெற்றுக் கொள்ளாமல் தீருப்பி வந்து விட்டாலும், நோட்டீஸ்களை பெற்றுக் கொண்ட நபர்கள் உரிய காலத்தில் மீடக் வராததாலும் அவர்களுக்கு இதுவே கடைசி நோட்டீஸ் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே 10.02.2023 வள்ளளிக்கீழமை மாலை 3.00 மணிக்கிள்ளாக அலுவலகத்தில் பணத்தை செலுத்தி நகைகளை மீட்டுக்கொள்ளவும். தவறானால் 11.02.2023 சனிக்கீழமை மாலை 4.00 மணி அளவில் நிராக அலுவலகத்தில் வொதுமக்கள் முன் னிலையில் பகிரங்க ஏலம் விடப்படும என அறிவிக்கப்படுகிறது. கடன்தாரரின் எவரேனும் காலமாகி இருந்தால் அவர்களின் வாரிசுகாரர்களுக்கு இதுவே நோட்டீஸ் ஆகும். இடம் : விழுப்புரம் தேதி : 21.01.2023 நிர்வாக குழு ஆணையின்படி, P.அசோக்குமார்

Table with 7 columns: விவரங்கள், 31 டிசம்பர் 2022-ல் முடிந்த காலாண்டு தணிக்கை செய்யாதது, 30 செப்டம்பர் 2022-ல் முடிந்த காலாண்டு தணிக்கை செய்யாதது, 31 டிசம்பர் 2021-ல் முடிந்த காலாண்டு தணிக்கை செய்யாதது, 31 டிசம்பர் 2022-ல் முடிந்த ஒன்பது மாதங்கள் தணிக்கை செய்யாதது, 31 டிசம்பர் 2021-ல் முடிந்த ஒன்பது மாதங்கள் தணிக்கை செய்யாதது, 31 மார்ச் 2022-ல் முடிந்த ஆண்டு தணிக்கை செய்தது. Rows include '1. செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்', '2. காலத்திற்கான நிகர லாபம் (நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டங்களுக்கு முன்)', '3. வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம் (நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டங்களுக்கு பின்)', '4. வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம் (நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டங்களுக்கு பின்)', '5. காலத்திற்கான மொத்த விரிவான வருமானம்', '6. செலுத்தப்பட்ட சம்பங்கு மூலதனம் (முடிவற்ற ஒரு பங்கு ரூ. 1/-)', '7. ரிசர்வுகள் (கடந்த ஆண்டு தணிக்கையான நிதிநிலை அறிக்கையில் உள்ள மறுமதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக)', '8. ஒரு பங்கு சம்பாத்தியம் (ஒன்றின் மதிப்பு ரூ. 1/-) (வருடந்திரமல்ல) (ஏ) அடிப்படையில் (பி) டைரூட்டில்', 'குறிப்புகள்: SEBI (பட்டியல் 8) கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநேடு தேவைகள்) விதி 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டுகான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் கருக்கமாக நேரக்கண்காண உள்ளது. காலாண்டுகான நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜி இணையதளங்கள் (www.bseindia.com and www.nseindia.com) மற்றும் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தில் (www.hap.in) உள்ளது. செப்டம்பர் 19, 2022 அன்று நடைபெற்ற நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவின் ஒப்புதலுக்கு இணங்க, உரிமை பங்குகள் வெளிநேடு மீட்டில் கீழ் ரூ.40,000.00 லட்சத்திற்கு மிகவும் பங்குகளை வெளிநேடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி கடந்த டிசம்பர் 03, 2022 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் பங்குகள் வெளிநேடு குழு ரூ.71,85,444 சம பங்குகள் மூலம் ரூ.30,107.02 லட்சம் தொகையை நிறுவனம் திரட்ட ஒப்புதல் அளித்தது. இது குறித்து இறுதி லெட்டர் ஆப் ஆபர் (LOF) டிசம்பர் 03, 2022 அன்று வெளி மற்றும் பங்குச் சந்தைகளில் தாக்கல் செய்யப்பட்டது. பங்கு வெளிநேடு டிசம்பர் 19, 2022 அன்று நிறுத்தப்பட்டது. ஜனவரி 9, 2023 அன்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் அடிப்படையில், பங்குகள் வெளிநேடு குழு, ஜனவரி 14, 2023 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஒதுக்கீடு அடிப்படையில் மொத்தம் உள்ள ரூ.71,85,444 சம பங்குகளில் 71,84,945 உரிமை சம பங்குகளை தகுதியுள்ள பங்குதாரர்களுக்கு ஒதுக்கியது. மீதமுள்ள 999 உரிமை பங்குகளுக்கான உரிமையை தீர்மானிப்பதற்காக அது தீர்மான நடவடிக்கைகளின் கீழ் உள்ள காரணத்தால் அவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.